

CASTLE TRADERS LIMITED

Read. Office: 'BHARAT KUMAR BHAVAN', No.617, ANNA SALAI, Chennai - 600 006

Phone: 044 4226 9666 Website: www.castletraders.in E-mail: 040 4226 96

Mr. Vaibhav Shah,

Listing & Compliance,
The Metropolitan Stock Exchange of India Limited,
Vibgoyor Towers, 4th Floor,
Plot No.C62, Opp. Trident Hotel,
Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai – 400098

Dear Sir,

Ref: Symbol: CASTLE; Series: BE; ISIN: INE262V01014

Sub: News Paper Publication of Financial Results

Please find enclosed copy of the paper publication of unaudited financial results (Standalone and Consolidated) of our Company for the quarter and half - year ended 30th September, 2020 as approved by the Board of Directors at our Board meeting held on 9th November, 2020 both in English and Tamil on 10th November, 2020

We request you to kindly take this on record

CHENNAL

Thanking you,

Yours faithfully, ADER OF Castle Traders Limited

R. Manoranjan

Company Secretary

10th November, 2020

Biden congratulates Pfizer, **BioNTech on COVID-19 vaccine**

Joe Biden on Monday congratulated Pfizer Inc and BioNTech SE after said that their vaccine candidate was found to be more than 90 per cent effective in preventing COVID-19.

Biden, in statement issued after the announcement, said that he congratulates the who helped produce this breakthrough and to give us such cause for hope.

At the same time, it is also important to understand that the end of the battle against COVID-19 is still months away, he said.

This news follows previously announced

late November. Even if that is achieved, and some Americans vaccinated later this year, it will be many more months before there is widespread vaccination in the US, the Presidentelect said.

This is why the head the CDC (Centers Disease Control warned this fall that for the foreseeable future, a mask remains a more potent weapon against the virus than the vaccine, he said.

Today's news does not change this urgent reality. Americans will have to rely on masking, distancing, contact tracing, hand washing, and other measures to

forecast keep themselves safe well into next year. Today's news is great news, but it doesn't change that fact, Biden said.

> His statement came after Pfizer Inc and BioNTech SE said their vaccine candidate was found to be more than 90 per cent effective in preventing COVID-19.

> "Today is a great for science and The first set of results from our COVID-19 trial provides the initial evidence of our vaccine's ability to COVID-19? Chairman and Pfizer CEO Albert Bourla said.

> 'We are reaching this critical milestone in our vaccine development program at a time when

infection setting new records, hospitals nearing overcapacity and economies struggling to reopen," he

However, announcement not mean a vaccine is House Secretary Deere said because of the leadership of President Donald Trump, the US is going to have a safe and effective vaccine President predicted. Trump has always put the health and safety of the American people

SCO virtual summit to address plethora of issues

Putin to chair meet; Moscow declaration to be issued

Prime Minister Narendra Modi, Chinese President Xi Jinping, Russian President Vladimir Putin and other top leaders of the SCO memberstates are set to deliberate on a plethora of pressing issues, including ways to deal with adverse economic impact of the coronavirus pandemic and rising threat of terrorism. at a virtual summit of the bloc on

This is for the first time Modi and Xi are expected to come faceto-face, albeit virtually, since the border standoff between India and China began in eastern Ladakh in early May. Government sources said, the summit is expected to focus on countering the spread of terrorism including use of the internet for spreading radicalisation, as also

New Delhi, Nov. 10:

issues relating to trade and economic activities. Beijing-headquartered Shanghai Cooperation Organisation (SCO), seen as a counterweight to NATO, is an eight-member economic and security bloc and has emerged as one of the largest transregional international organisations. India and Pakistan became its permanent members in 2017. The annual summit of SCO council of heads of state deals with all the key areas of the activities of the powerful bloc including political, security, trade, economic and cultural.

Prime Minister Modi has led the Indian delegation at the annual SCO summit since India became a full member in 2017. However, India's association with the organisation dates back to 2005 when it became an Observer State of the grouping. Since of terrorism, according to officials.

Infosys partners Arizona University

on using digital solutions

then, India has played a positive and constructive role in all areas of SCO activities with a special emphasis on cooperation in trade and economy. officials said. Russia is the current chair of the SCO and President Vladimir Putin will be chairing the summit meeting which is being held for the first time in virtual format due to the coronavirus pandemic. The summit will culminate with the release of a Moscow declaration which will reflect the broad agenda of the bloc for the next one year, sources said.

Apart from the Moscow declaration, the summit may issue separate documents on digital economy, COVID-19 and countering the spread

Trump fires Defence Secretary Esper via tweet

President Donald Trump fired Defence Secretary Mark Esper on Monday, a stunning move on the heels of Trump's failed reelection

Presidents who win reelection often replace Cabinet members, including the secretary of defence. but losing presidents have kept their Pentagon chiefs in place until Inauguration Day to preserve stability in the name of national

Trump announced the news in a tweet, saying that effective immediately Christopher Miller, National director of the Counterterrorism Center, will serve as acting secretary, sidestepping the department's No.2-ranking official, Deputy Defense Secretary David Norquist. Chris will do a GREAT job! Trump tweeted.

Mark Esper has been terminated. I would like to thank him for such an issue again.

relationship with Trump came close to collapse last summer during civil unrest that triggered a debate within the administration over the proper role of the military in combatting domestic unrest. Esper's opposition to using active duty troops to help quell protests in Washington, D.C., infuriated Trump, and led to wide speculation that the defence chief was prepared to quit if faced with

Russia, China yet to greet Biden, await legal verdict

Moscow, Nov. 10: President Vladimir Putin won't Presidentelect Joe Biden until legal challenges to the US election are resolved and the result is official, the Kremlin announced

Putin is one of a handful of world leaders who have not commented on Biden's victory, which was called by major news organisations on Saturday. But President

NAME CHANGE

Lawyer, S/o Abdullah Basha,

Date of Birth: 31 10 1986

Melvisharam-632509, Ranipet

Dist. shall henceforthbe

NAME CHANGE

Thiru.K.Ragul,

of Birth: 7.2.2017, (Native District: Chennai), Residing

Thirunandriyur, Sirkali, Natham

henceforth

otal Income from Operations

giuty Share Capital

2.Diluted

No.25/1

MOHAMED

Mohammed Faheem

K.R.LENA RISHVA

Street

Lawve

Residing

-609118

North Street

G.Lenapriva

Particulars

Net Profit / (Loss) for the period (before Tax, Exceptiona

Net Profit / (Loss) for the pêriod before tax (after Exceptiona

Net Profit / (Loss) for the period after tax (after Exceptional

otal Comprehensive Income for the period [comprising Proti

Accounting Standards) Rules, 2015 as amended.

(loss) for the period (after tax) and Other Comprehensive

audited Balance Sheet of the previous year arnings Per Share (of Rs. 10/- each) -

Mohammed

Rasheetpet 1st

FAHEEM LAWYER

My Son,

at No.2/69,

Nagapattinam

as R.VISHVA.

in the coming days and refused to concede his loss, while alleging large-scale voter fraud. so far without proof. When Trump won in

has promised legal action

2016, Putin was prompt in offering congratulations but Trump's challenger in that election, Hillary Clinton, also conceded the day after the vote.

Putin's spokesman Dmitry Peskov Monday reporters

Donald Trump's team this year is different. Obviously, can see certain

legal coming which there, were announced by the president therefore this situation is different, so we consider it correct to wait for the announcement, official he said

Brazil and Turkey also are holdouts in offering congratulations. Mexican President Andrs

NAME CHANGE My Daughter, K.R.RAYASHRI, S/o. Thiru.K.Ragul, Date (Native Chennai), North Street DHAYANANDH.

iapriya

of Birth: 11.9.2015, at No.2/69. Nagapattinam as K.R.RAYASHRE.

NAME CHANGE

CHANDA MALU, Moolchand Malu. Date of Residing 02.08.1966 at Prince Apartment, Flat 2-D. Door No.59, Ormes Road Kilpauk. Chennai-600 010 shall henceforth be known Given Name: CHANDA DEVI Sur Name: MALU

CHANDA MALLI

EPSOM PROPERTIES LIMITED

CIN: 1 24231TN1987PLC014084

Regency House, 2A, Second Floor, 250/7, Anna Salai, Teynampet, Chennai TN 600006 India

Telephone: 91-4443021233 Email: epsomproperties@gmail.com Web:www.epsom.ir

EXTRACT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE SECOND QUARTER

AND HALF YEAR ENDED 30.09.2020

Current Ouart

Ended o

30-09-202

Un-Audited

-4.8

-4.8

-4.83

-4.8

-0.06

1.The above Standalone Un-Audited financial results of the Company for the Second quarter and Half year ended September 30, 2020 were reviewed by the Audit Committee and approved by the Board of Directors at 2. The financial results of the Company have been prepared in accordance with the Indian Accounting Standards

(*Ind AS*) as prescribed under Section 133 of the Companies Act, 2013 read with the Companies (Indian

3. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The

Ouarter Ended

Correspondin

Quarter ended o

30-06-201

Un-Audited

7.43

7.43

7.43

-750.41

The leaders of China,

NAME CHANGE Dhruv Aditihyanandh Dhavanandh. Date of Birth: 01.2.2017, Residing at No.140/9, Colony, Anna Naga -600101 West. Chennai

DHRUV

AADITYAA

NAME CHANGE Mohammed Sheash Timir S/o Abdul Gaffooi Timiri Mirlappai, Date of Birth: 19.03.1982, residing No.8, Pudupet Market 2nd Street, Melvisharam-632 509. Ranipet Dist. shall henceforthbe MOHAMMED SHEES TIMIRI

MIRLAPPAL

Mohammed Sheash Timir

(In Lakhs)

onding Hal

30-09-201

Un-Audite

1.6

1.6

1.6 745.2

Half Year Ended

Half Year ended

30-09-2020

Un-Audited

-5.42

-5.42

-5.42

experience for engineering graduate students in both on-campus and fully interactive remote classes. 2021, full-time graduate students in the Ira A Fulton Schools of Engineering ASU, enrolled in

Manuel Lpez Obrador also said he would wait to comment until the legal challenges over the

Chinese Foreign spokesman Wang Wenbin on Monday offered a similar explanation of President Xi Jinping has stayed silent.

vote were resolved.

SANTHOSH BALAN, Date e o Residing at Street Salaiyar No.234/28. Chennai as SANTHOSH MANDAVELI KANNIYAPPAN BALAN.

NAME CHANGE

of Birth: 5.11.2001 Residing at No.101A, Abdu Kalam Street, Ramaiyah Layout Kalaingar Karunanidhi Nagar, VTC Salamedu, Kandamanadi Post, Villupuram Taluk & District-505401, shall henceforth be know as AALIYA BEGAME.L.

Syed Liyahath Ali

NAME CHANGE

Rabert Gnanaprakasar S/o: Gnanaprakasam. of Birth: 10.07.1973, Residing a No.55 Mettu Street Porpalampattu, Sankarapuram Viluppuram Dt – shall henceforth be 801. ROBERT known as

GNANAPRAKASAM. Rabert Gnanaprakasan statement said.

IT major Infosys on Monday said it has formed Using a strategic partnership with Wingspan platform from Arizona State University the Live Enterprise for (ASU) to enhance learning Education Suite, students will be able to earn certifications and badges in several technical skill sets, it added. Infosys Wingspan will allow ASU Starting in spring, to better engage students in online synchronous and asynchronous learning.

In addition, the platform will be used by administration and IT staff at ASU, allowing the university to more quickly

Blazing a trail in women's T20 at IPL

Sharjah, Nov. 10: Trailblazers beat Supernovas by 16 runs in the final to win Women's T20 Challenge title here on Monday. Trailblazers defended a modest 118 with a brilliant bowling display to topple two-time champions Supernovas.

either in-person or ASU

Sync classes, will have

access to digital learning

solutions and services

Barring Trailblazers Smriti Mandhana (68 off 49), the batswomen from either side struggled to get going. In response to Trailblazers' 118 for eight, Supernovas could only manage 102 for Bangladesh star seven. Salma Khatun (3/18) eclipsed Radha Yadav's (5/16) sensational fivewicket haul to fashion a omprehensive her team. Nonetheless, it was a welcome return to the field for Indian players who were out of action since March due to the COVID-19 pandemic.

"We had this just post the World Cup, and we were looking forward to just taking some rest. But we didn't realise the rest will go this long. First two-three months at home were good, but once the lockdown was eased, we got the chance to go the ground and hit some balls," an elated Smriti Mandhana, skipper of Trailblazers, said in the post-match interview.

"I think it was a good time to go back and work

on our basics. I gave my wicket away! No my wicket was crucial because this is a difficult wicket to bat on, and whoever is set had to bat till the 18th over or so. 130 or 140 would have been a good total, and maybe 145 would have been a good total if I had batted on. I just told the girls these are the last 20 overs, and we don't know when we'll get to play again. If we bowl 20 good overs, we'll win," she stated. "The injury it's not that bad but it's a great learning for us. It wasn't that tough a total to chase, but we didn't get any partnerships. You need at least two good partnerships. It was very difficult, because I got hurt while fielding. I tried my best, but it wasn't enough in the end," Supernovas captain Harmanpreet Kaur said. "Sitting at home was very difficult, we have to respect whatever conditions are going on. We have to be very particular and

playing or not," she stated. **Brief scores:** Trailblazers: 118 for 8 in 20 overs (Smriti Mandhana 68; Radha Yaday 5/16) beat Supernovas: 102 for 7 in 20 overs (Harmanpreet Kaur 30; Salma Khatun 3/18, Deepti Sharma 2/9) by 16 runs.

be safe, whether we are

offered through Infosys, a and efficiently identify and students," he added. resolve technical issues for enhanced student support, the statement "Using the Infosys digital solutions, students anywhere in the world can Australia engage in the immersive Zealand. learning experience that characterises our highengineering and technology degree programs," ASU President

> Michael M. Crow said. This academic year, it is more important than ever for remote learning function seamlessly, students continue their education from anywhere in the world, Infosys President Ravi Kumar said. strategic partnership is just the latest example of our deep ties to Arizona State University and our shared commitment to bringing the best training and opportunities to its

a separate statement, the Bengaluru-based company said Infosys Finacle has partnered with Resimac, a non-bank lender in and

Finacle Digital Banking SaaS solution has been selected by Resimac to achieve end-to-end digital modernisation to provide enhanced customer experience across all its brands in Australia and New Zealand. comprehensive, Australiaready, digital banking solution stack will be offered in a fully software a service (SaaS) as model on a public cloud architecture, Resimac to cost-effectively scale at will. delivering personalized digital banking experiences with enhanced security, it

PUBLIC NOTICE

Kindly take notice that my client Mr. A.V.VIJAYAKUMAR, (Aadhaa Kindly take notice that my client Mr. A.V.VIJAYAKUMAR, (Aadhaai No. 2550 6670 3272), Son of Mr. Dhamodaran, having his office at RAMS ENGINEERING INDUSTRIES, No. 268/7, 5th Street, AMBATTUR SIDCO INDUSTRIAL ESTATE, Pattaravakkam, Chennai - 600 098, had lost the Original mother Documeni (Sale Deed No. 8910 of 1991 in SRO Ambattur, in favour of Mr.S. Kalaiselvam) pertaining to the property bearing Plot No. 561, measuring an extent of 2400 Sq.ft., situated at "BRITTANIA" NAGAR", Comprised in Survey No.80/5, of SOORAPATTY VILLAGE, Madhavarm Taluk, Thiruvallur District, Please take not the said Sale Deed is found by anybody, kindly inform me with in 10 days from the date of this piblic notice

K.VIJAYAKUMAF

ADVOCATE No.3, S.R.O Complex Gonal Samy Street, Ram Naga Ambattur, Chennai 600 053 Mob. No 984022825

Under instructions from my client namely, S.VIJAYALAKSHMI, W/o of Mr. N.SIVASANKARAN aged about 48 years, residing at Plot No.7, Bhavani Nagar Extension, K.K.Thazai, Madhavaram, Chennai - 600051., it is informed to the general public that my client acquired land and building measuring to the of exten 2053sq.ft. (as per the document) sanctioned plan of Plot No.7 2053sq.tt. (as per the document) sanctioned plan of Plot No.7, 8havani Nagar, comprised in Survey Nos.50/4B1, 50/6B1, 50/6B2, 50/6B3, 50/6B3, 50/6B4 & 50/6B4 in patta no.5220, as per patta survey no. 5017 of Madhavaram Village. The Document stands in the name of S. Vijaylakshmi, Doc.No.1213/2006, Sale Deed dated on17.02.2006 in the file of the Sub- Registrar Office, Sembium and has been in possession and enjoyment of the same since then

It is informed that my client has lost the original document (Doc. No.1213/2006, Sale Deed dated on 17.02.2006), while taking Xerox copies at Madhavaram Bus Stand road near the courton 05.11.2020 and same is not traceable. Any person or person' having any right, interest, claim or claims against or it respec of the said property by way of mortgage, element, maintenance possessions charge or otherwise howsoever are hereby requested to make the same known in writing, shewing their interest along with documentary proof to the undersigned within 7 days from the date of publication of the notice failing which the claims of such persons will be deemed to have been abandoned and waive

K.Lakshmikanthar K. Lakshmikanthan (Advocate & Commissioner of Oaths) Office No:217B, New Addi Law Chambers, High Court Building, High Court, Chennai., Mobile No.98414 33999



(CIN: L51909TN1983PLC045632) Regd. Office: Bharat Kumar Bhavan, No. 617, Anna Salai, Chennai -600006

Phone No: 044 4226 9666 Website: www.castletraders.in e-Mail: cs@khivrajmail.com STATEMENT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER/HALF - YEAR ENDED 30TH SEPTEMBER, 2020 AMOUNT IN RS

1.The above is an extract of the detailed format of Financial Results filed with the Stock Exchange under the Regulation 33 of the SEBI (LODR) Regulations, 2015. The full format of Financial Results are available on the Stock Exchange website namely www.msei.in and on the Company's website www.castletraders.in 2. The above results for the Quarter and Half Year ending 30th September, 2020 were reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors in their meeting held

no 19th November, 2020.

3. The full impact of COVID19 still remains uncertain and could be different from our estimates when we prepared these financial results. The Company will continue to closely monitor any material

On behalf of the Board of Directors
For CASTLE TRADERS LIMITED BHARAT KUMAR CHORDIA Wholetime Director - [DIN: 00049455]

full format of the Quarterly Financial Results are available on BSE Website and the company's website **Managing Director**



CASTLE TRADERS LIMITED

			Stand	lalone			Consolidated					
Particulars	Quarter ended			Half - Year ended		Year ended		Quarter ended			Year ended	Year ended
Turutuurs	30.09.2020 Unaudited	30.06.2020 Unaudited	30.09.2019 Unaudited	30.09.2020 Unaudited	30.09.2019 Unaudited	31.03.2020 Audited	30.09.2020 Unaudited	30.06.2020 Unaudited	30.09.2019 Unaudited	30.09.2020 Unaudited	30.09.2019 Unaudited	31.03.2020 Audited
Total Income from Operations	1,69,24,140	4,09,258	6,07,33,821	1,73,33,398	14,43,35,503	26,54,05,763	1,69,24,140	4,09,258	6,07,33,821	1,73,33,398	14,43,35,503	26,54,05,763
Net Profit/(Loss) before Tax (before Exceptional Items)	11,92,917	(2,66,799)	(5,11,678)	9,26,117	6,60,439	16,05,227	11,92,917	(2,66,799)	(5,11,678)	9,26,117	6,60,439	16,05,227
Net Profit/(Loss) after Tax (after Exceptional items)	8,82,870	(2,66,758)	(5,11,678)	6,66,111	6,60,439	11,64,275	8,82,870	(2,66,758)	(5,11,678)	6,16,111	6,60,439	11,64,275
Shares of Associate for the year profit/(Loss)	-		-	-	-		1,14,72,798	83,74,962	2,15,733	1,98,47,760	(3,96,962)	(55,13,957
Profit/(Loss) for the year after Share from Associate	-			-	-		1,23,55,667	81,08,204	(2,95,945)	2,04,63,872	2,63,477	(43,49,682
Total Comprehensive Income for the period	4,39,620	(13,473)	(5,11,678)	3,78,575	6,60,439	2,93,391	1,19,12,418	83,61,489	(2,95,495)	1,99,88,799	2,63,477	(52,79,918
Equity share capital (Face Value of Rs.10/- per Share)	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000	24,50,000
Other Equity excluding revaluation reserves	-		-	-	-	3,36,59,254	-	-	-	-	-	11,14,79,073
Earning Per Share of Rs.10 each- Basic and Diluted EPS (not annualised)	3.60	(1.09)	(2.09)	2.51	2.70	4.75	50.43	33.09	(1.21)	83.53	1.08	-17.7

Place : Chennai Date : November 09, 2020

Place: Hyderabad Date: 09.11.2020

By order of the Board For EPSOM Properties Limited Mallour Rajesh Kumar பாதிப்பு

சதவீதம்

உள்ளனர்.

இந்தியாவில் 79.59 லட்சம் பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

புதுடெல்லி, நவ. 10– இந்தியாவில் 79 லட்சத்து 59 ஆயிரத்து 406 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மத்திய இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ள கூறப்பட்டிருப்பதாவது:-

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38,074 பேருக்கு கொரோனாஉறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவால் 85 லட்சத்து 91 ஆயிரத்து 731 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதித்தவர்களில் 448 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 27 ஆயிரத்து 059

பெற்று சிகிச்சை எண்ணிக்கை லட்சத்து ஆயிரத்து ஆக கொரோனாவிலிருந்து 79 லட்சத்து 59 ஆயிரத்து 406 பேர் குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே புதிதாக கொரோனா பாதித்தவர்களில் புதுடெல்லியில் நாட்டில் தற்போது கொரேனாவுக்கு அதிகமானோர் வருவோரின் கேரளத்தில் மகாராஷ்டிரா மற்றும் கொரோனா நோயாளிகளின் புதிய எண்ணிக்கை உள்ளது. இதுவரை குறைந்துள்ளது.

குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில்

நேற்றைவிட

குறைந்துள்ளது.

நேற்று இந்தியாவில் நாளில் 10 லட்சத்து 43 ஆயிரத்து பரிசோதனைக்கு 665 மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி. எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 11 கோடியே 96 லட்சத்து 15 ஆயிரத்து 857 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

தொற்று

காஞ்சீபுரம் கலெக்டருக்கு

காஞ்சீபுரம், நவ.10-காஞ்சீபுரம் பா.பொன்னையா, மாவட்டத்திற்கு பணியிட காஞ்சீபுரம் மாவட்ட

பொறுப்பேற்றுக் கலெக்டராக ஆதனூரில் வெள்ளத்தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், காஞ்சீபுரம் ஓரிக்கையில் சாலை பணியை துவக்கி வைத்தார். இதற்கிடையில் பல்வேறு வைத்து ஆய்வு கூட்டங்களை நடத்தினார். சுறுசுறுப்பாக இடைவிடாமல் பணிகளை கவனித்து

தொற்று முகாம் பெற்று வருகிறார்.

வடுகசாத்து கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகம்:

அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் வழங்கினார்

வடுக்சாத்து கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ . முகாமில் கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகத்தை ் சேவூர் ராமச்சந்திரன் அமைச்சர் வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடுகசாத்து கிராமத்தில் உயர்நிலைப்பள்ளி அரசு வளாகத்தில் தமிழக முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி தலைவர் அரங்கநாதன் தலைமையில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக தமிழக இந்து சமய அறநிலையத் அமைச்சர் சேவூர் எஸ். குறை இராமச்சந்திரன் பங்கேற்று முகாமை தொடங்கி வைத்து இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு இரண்டு பெண் குழந்தைகளுக்கு கிரிடம் வைத்து வாழ்த்து தெரிவித்து ஊட்டச்சத்து கிப்ட் பாக்ஸ் மற்றும் கர்ப்பிணிகளுக்கு அம்மா ஊட்டச்சத்து பெட்டகங்களையும் வழங்கினார்.

அப்போது அவர் பேசுகையில், செய்யார் சுகாதார மாவட்டத்தில் மட்டும் கடந்த 4ஆண்டுகளில் 80 மருத்துவமுகாம் நடைபெற்று உள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாமில்

01/04/2018 முதல்

நகை ஏல அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கஸ்பா சின்னசேலம் NO:59, மூங்கில்பாடி ரோடு ஜனபிரியா மளிகை கடை எதிரில் S.நரேந்தர் நகை அடகு

30/06/2019 முடிய அடகு வைத்து கெடுவு கடந்து மீட்கப்படாதிருக்கும்

பொன், வெள்ளி நகைகளை தேதி 20/11/2020 வெள்ளிக்கிழமை

காலை 10:00 மணியளவில் சார்

ஆட்சியர் அவர்கள் உத்தரவுப்படி

முன்னிலையில் மேற்படி கடையில்

என்னால் பகிரங்க ஏல விற்பனை செய்யப்படும். ஏலம் போட்ட

தொகையில் அடகு வணிகருக்கு

சேர வேண்டிய அசல், வட்டி இதர செலவினங்கள் போக மீதி

தோகை எதுவும் இருந்தால் அடகு வைத்தவர் மேற்படி வணிகரிடம் பெற்றுக் கொள்ளவும். நோட்டீஸ்

கிடைக்காதவர்களுக்கு கடைக்காரர்

D.சஜ்ஜன்மல். ஏலதாரர், கள்ளக்குறிச்சி.

பொறுப்பல்ல்.

பயன்பெற சித்த மருத்துவம் தொண்டை மூக்கு அனைத்து வகையான பிரச்சனைக்கு இந்த முகாமில் தீர்வு காணப்படும். கொரோனா காலத்திலும் மருத்துவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறப்பாக வருகிறது பொது முகாமில் தோல்மருத்துவம், சர்க்கரைநோய், இரத்தஅழுத்தம், பல்மருத்துவம், கண்மருத்துவம், போன்றவற்றிற்கான சிகிச்சை சிறப்பு மருத்துவர்களால் மேலும் இசிஜி வழங்கப்பட்டது. ஸ்கேன். இரத்தபரிசோதனை ஆகியவை முகாமில் ஆய்வகம்,

நிகழ்ச்சியில் ஆரணி செயலாளர் எ.அசோக்குமார், ஆவின் துணைசேர்மன் பாரி. பாபு ஆரணி வடக்கு ஒன்றிய செயலாளர் பிஆர்ஜி. மேற்குஆரணி ஒன்றிய செயலாளர் கொளத்தூர். பி. . திருமால், ஆரணி ஒன்றிய முன்னால் துணை சேர்மன் எம். சண்முகம், , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். வரலட்சுமிகணபதி, நகர மாணவரணி பிஸ்கட் செயலாளர் இ.பி. நகர். குமார். வழக்கறிஞர். சக்கரவர்த்தி, புங்கம்பாடி. பி. சுரேஷ், பையூர்.ஆர். சதீஷ்குமார், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அமைக்கப்பட்டு இருந்தது.. வேண்டும். செயல்பட்டு என்று கூறினார். இந்த மருத்துவம்,

Saptarishi

Agro Industries Ltd

பதிவு அலுவலகம்: படாளம் சுகர் பாக்டரி ரோடு, பழையனூர் அஞ்சல் செங்கல்பட்டு மாவட்டம், தமிழ்நாடு –603 308 www.saptarishiagro.com || saptarishi121@gmail.com CIN: L15499TN1992PLC022192

செப்டம்பர் 30, 2020–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கையாகாத நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் (ஒரு பங்கு விபரத்தை தவிர ரூ.லட்சத்தில்

வ. எண்.	விவரங்கள்	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	
		30.09.2020	30.06.2020	30.09.2019	31.03.2020	
		தணிக்கை	தணிக்கை	தணிக்கை	தணிக்கை	
		யாகாதது	யாகாதது	யாகாதது	யானது	
1	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம் (நிகரம்)	1129.77	172.22	577.59	3806.21	
2	காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	17.95	(8.80)	(3.76)	8.97	
3	வரிக்கு முன் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின)	17.95	(8.80)	(3.76)	(5.55)	
4	வரிக்கு பின் காலத்திற்கான நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின)	17.95	(8.80)	(3.76)	(5.55)	
5	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) உள்ளடக்கியது (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்)	17.95	(8.80)	(3.76)	(5.55)	
6	சம பங்கு மூலதனம்	3402.00	3402.00	3402.00	3402.00	
7	ரிசர்வுகள் (மறுமதிப்பீட்டு ரிசர்வுகள் நீங்கலாக)				(3027.83)	
8	ஒரு பங்கு சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் ரூ.10/) (வருடாந்திரம் அல்ல)	0.05	(0.03)	(0.01)	(0.02)	
	அடிப்படை & பலமிழந்தது	0.05	(0.03)	(0.01)	(0.02)	
 நறிப்பு:	•					

- மேற்கண்ட முடிவுகள் கம்பெனியின் தணிக்கை குழுவினால் மறுபரிசீலனை செய்யப்பட்டு 09/11/2020 அன்ற நடைபெற்ற கம்பெனி இயக்குனர்கள் குழு கூட்டத்தில் பதிவுக்குறிப்பு செய்யப்பட்டது மற்றும் அது கம்பெனியில் சட்ட தணிக்கையாளர்களால் குறுகிய பரிசீலனை செய்யப்பட்டது
- செபி (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் மேற்கண்ட காலாண்டு நிதிநினை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கம் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காலாண்டு நிதிநினை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்ச் இணையதளம் (www.bseindia.com) மற்றும் கம்பெனியிஎ

இணையதளத்தில் (www.saptarishiagro.com) உள்ளது. சப்தரிஷி அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டுக்கா இடம் : அகமதாபாத் ஒப்பம்/– ஸ்ரீ குருணால் ராவ்ஜிபாய் படேல் தேதி: 09.11.2020

(அமால்கமேஷன் குழுவின் ஓர் அங்கம்) **பதிவு அலுவலகம்** : D-11/12, தொழிற்பேட்டை, மறைமலை நகர் - 603 209 ஐபி ரிங்ஸ் லிட். 🖿 போள் : 044 - 27452851. இமெயில் : investor@iprings.com இணையதளம் : www.iprings.com

DIN: 02517567

30 செப்டம்பர் 2020ல் நிறைவுற்ற காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை அறிக்கை

	•			_	•	(ரூ	. லட்சங்களில்)
od.		க	ாலாண்டு மு	டிய	அரையால	ஆண்டு முடிய	
6T600T.	விவரங்கள்	30.09.2020	30.06.2020	30.09.2019	30.09.2020	30.09.2019	31.03.2020
.LG		(த	ணிக்கையாகா <i>த</i>	து)	(தணிக்கை	யாகாதது)	(தணிக்கையானது)
1	செயல்பாடுகளிலிருந்து மொத்த						
	வருமானம்	4,629.89	1,014.33	5,169.52	5,644.22	10,641.32	19,858.88
2	நிகர லாபம்/(நஷ்டம்)						
	இக்காலகட்டத்தில் (வரி மற்றும்						
	விதிவிலக்கான இனங்களுக்கு முன்)	258.34	(712.23)	10.49	(453.89)	281.57	173.91
3	நிகர லாபம்/(நஷ்டம்)						
	இக்காலகட்டத்தில் வரிக்கு முன்						
	(விதிவிலக்கான இனங்களுக்கு பின்)	258.34	(712.23)	10.49	(453.89)	281.57	173.91
4	நிகர லாபம்/(நஷ்டம்)						
	இக்காலகட்டத்தில் வரிக்கு பின்						
	(விதிவிலக்கான இனங்களுக்கு பின்)	185.68	(514.09)	15.97	(328.41)	215.34	110.11
5	மொத்த விரிவான வருமானம்						
	இக்காலகட்டத்தில் (இக்காலத்திற்கான						
	லாபம்/(நஷ்டம்)(வரிக்குப்பின்) மற்றும்						
	இதர விரிவான வருமானத்தை						
	(வரிக்குப்பின்) உள்ளடக்கியது)	173.91	(517.46)	10.22	(343.55)	204.21	95.50
6	செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம்	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59	1,267.59
7	பிற சமபங்கு						8,837.49
8	பங்கொன்றுக்கு ஈட்டிய வருமானம்						
	(ரு.10/- ஒன்றுக்கு) (தொடரும் மற்றும்						
	நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்காக)						
	அ) அடிப்படை	1.46	(4.06)	0.13	(2.59)	1.70	0.87
	ஆ) குறைமதிப்பீடு	1.46	(4.06)	0.13	(2.59)	1.70	0.87

குறிப்பகள் :

- மேற்படி தணிக்கையாகாத முடிவுகள் தணிக்கை குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, 09, நவம்பர் 2020 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது. மேலே வழங்கப்பட்டுள்ள மார்ச் 31, 2020-ல் முடிவடைந்த ஆண்டுக்கான தகவலானது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலைஅறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாரம் ஆகும். இந்த நிதிநிலை முடிவுகள், கம்பெனிகள் சட்டம், 2013-ன் பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டபடி இந்திய
- கணக்கியல் தர நிர்ணயத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. 2. நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, தலைமை செயல்பாட்டு முடிவு செய்பவராக இருப்பதால் ('CODM'), உள் வணிக அறிக்கை முறையை அடிப்படையாக கொண்டு, நிறுவனத்திற்கு ஒரே ஒரு பிரிவு மட்டுமே என்பதை அடையாளம் கண்டுள்ளது, அதாவது ஆட்டோ உபகரணங்கள்-பிஸ்டன் ரிங்ஸ், வேறுபாட்டுநுட்ப கியர்கள், போல் வீல் மற்றும் பிற டிரான்ஸ்மிஷன் பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையாகும். அதன்படி, Ind AS 108-ன் (நடவடிக்கை பிரிவுகள்)
- இதர குறிப்பிடக்கூடிய பிரிவுகள் ஏதுமில்லை 3. உலக அளவிலும் மற்றும் இந்தியாவிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (Covid-19) பொருளாதார நடவடிக்கைகளில்
- குறிப்பிட்டத்தக்க அளவில் இடையூறையும், மந்த நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கணக்கியல் தீர்வுகள் மற்றும் மதிப்பீடுகளை முடிப்பதில் நிறுவனம் மிகுந்த அக்கறை செய்தவது தொடர்பாக, இந்த நிதிமுடிவுகளின் ஒப்புதல் தேதி வரையிலான கிடைத்த உள் மற்றும் வெளித்தகவல்களை கருத்தில் கொண்டு மற்றும் சொத்துக்களுக்கான தொகையை மீட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் COVID-19 தொற்றுநோய் பெருகிக்கொண்டே இருப்பதால், அதன் உண்மையான இதற்பாவதும் உண் அளுவதும் 20072 இறந்துதாக மாகும்வனையை உறுகும் பிரும்பில் இருந்து இருக்கம் மதிப்பீட்டில் பொருளாதார விளைவுகளை தாக்கம் மதிப்பீட்டில் பெறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும். நிறுவனம் தொற்று பரவலின் பொருளாதார விளைவுகளை தொடர்ந்து கண்காணித்து தேவைப்படும்போது தகுந்த நடவடிக்கைகளை எடுக்கிறது.
- 1. Covid-19-ன் பரவலை கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட முடக்கத்தின் காரணமாக நிறுவனத்தின் ஆறு மாதங்களுக்கான COVIC-19-an புறுவலை கட்டுப்படுத்த விதுக்கப்பட்ட முடக்கத்தின் காரணபாக நுறுவற்குவா ஆறு பாதிங்களுக்கான செயல்பாடுகள் மற்றும் நிதி முடிவுகள் போசமாக பாதிக்கப்பட்டுள்ளன. முதல் காலாண்டில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் படிப்படியாக மீண்டும் தொடங்கிய செயல்பாடுகள் குறைந்த அளவு தொழிலாளர்கள் கிடைத்ததுனால் விநியோகச் சங்கிலியை சீர்குலைத்தது. எனவே இந்த ஆறு மாதங்களுக்கான
- முடிவுகளை, முந்தைய காலாண்டு (களுடன்) ஒப்பிட முடியாது. சமூக பாதுகாப்பு குறியீடு, 2020 ('the Code') சமீபத்தில் இயற்றப்பட்டுள்ளது. இதுவே வேலைவாய்ப்பின்போதும் மற்றும் பிந்தைய வேலைவாய்ப்பின்போதும் பணியாளர் நலன்களைக் கையாளுகிறது. இந்த குறியீடு இந்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. குறியீட்டின் செயலாக்க தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை மற்றும் நிதி தாக்கத்தை அளவிடுவதற்கான விதிகளும் இன்னும் வெளியிடப்படவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, மாற்றத்தின் தாக்கம் ஏதேனும் இருந்தால், அது மதிப்பீடு செய்யப்பட்டு மற்றும் அதன் தொடர்புடைய விதிகளின் பிந்தைய அறிவிப்பு
- ... முந்தைய கால இலக்கங்கள் இக்காலகட்டத்தோடு உறுதி செய்யும் வகையில் தேவைப்படும் இடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு / மறுவகைப்படுத்தப்பட்டு உள்ளன. **ஐபி ரிங்ஸ் லிட்.-**காக

A வெங்கடரமணி தேதி : 09.11.2020 நிர்வாக இயக்குனர்

பாண்டி ஆக்சைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்டுக்கா ஒப்பம்/-

ஆஷிஷ் பன்சால்

1 கோடியே 3 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை சென்னை, நவ. 10– இதுவர<u>ை</u>

தமிழகத்தில் இதுவரை

பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

கோடி்யே ் லட்சத்து 60 ஆயிரம்

தமிழகத்தில்

கூறப்பட்டிருப்பகாவது: தமிழகத்தில் நேற்று 1,380 ஆண்கள், 877 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 257 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று

அனைத்து மாவட்டங்களிலும் புதிய தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 585 பேரும், கோவையில் பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மேலும் தென்காசியில் 7 பேரும், பெரம்பலூரில் 6 பேரும், ராமநாதபுரத்தில் 4 பேரும் என

மட்டுமே

மாவட்டங்களில்

தமிழகத்தில் இதுவரை 7 லட்சத்து 46 ஆயிரத்து 79 பேருக்கு தொற்று செய்யப்பட்டுள்ளது. இதில் லட்சத்து 50 ஆயிரத்து 473 ஆண்களும், 2 லட்சத்து 95 ஆயிரத்து 573 பெண்களும், 3ம் பாலினத்தவர் 33 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 26 ஆயிரத்து 477 குழந்தைகளும், 60 வயதுக்கு ஆயிரத்து மேற்பட்ட 93

பாதித்தோரின் எண்ணிக்கை 10க்கும்

குறைவாக கண்டறியப்பட்டுள்ளது.

முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு

அரசு பேரும், மருத்துவமனையில் 12 தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 18 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதுவரையில் தமிழகத்தில் 11 ஆயிரத்து 362 பேர் கொரோனா நோய் தொற்றால்

உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 308 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 589 பேரும், சேலத்தில் பேரும், கோவையில் பேரும் அடங்குவர். இதுவரையில் 7 லட்சத்து 15 ஆயிரத்து 892 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 18 ஆயிரத்து 825 பேர் உள்ளனர்.

தமிழ[்]கத்தில் மேலும் தனியார் நிறுவனத்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 66 அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களில் கொரோனா மேற்கொள்ளப்படுகிறது. இதுவரை 1 கோடியே 3 லட்சத்து 60 ஆயிரத்து 803 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நேற்று ஒரே நாளில் 74 ஆயிரத்து 508 பேரின் மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கொரோனா

மாவட்டத்தில் கலெக்டர் பணியாற்றிய திருவள்ளூர் மாற்றம் செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய பெண் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார், கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கொண்ட 10 நாட்களில் துறையினரை வந்தார்.

இந்நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. சுகாதாரத்துறையினர் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அலுவலகத்தில் அவர் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை

கேசல் டிரேடர்ஸ் லிமிடெப் பதிவு அலுவலகம் : ப. எண்.617, பு.எண்.418, பரத்குமார் பவன், அண்ணா சாலை, சென்னை 🗕 600 006

போன்: 044-42269666 இ – மெயில் : cs@khivrajmail.com இணையதளம்: www.castletraders.in | CIN: L51909TN1983PLC045632 30 செப்டம்பர், 2020–ல் முடிந்த காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான தணிக்கை செய்யப்படாத தனியான மற்றும் ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை

	தனியானது							ஒருங்கிணைந்தது					
0-1-1-1	முடிந்த காலாண்டு			முடிந்த அரையாண்டு		முடிந்த ஆண்டு	முடிந்த கா		த காலாண்டு		முடிந்த அரையாண்டு		
விவரங்கள்	30.09.2020 தணிக்கை செய்யாதது	30.06.2020 தணிக்கை செய்யாதது	30.09.2019 தணிக்கை செய்யாதது	30.09.2020 தணிக்கை செய்யாதது	30.09.2019 தணிக்கை செய்யாதது	31.03.2020 தணிக்கை யானது	30.09.2020 தணிக்கை செய்யாதது	30.06.2020 தணிக்கை செய்யாதது	30.09.2019 தணிக்கை செய்யாதது	30.09.2020 தணிக்கை செய்யாதது	30.09.2019 தணிக்கை செய்யாதது	31.03.2020 தணிக்கை யானது	
செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	16,924,140	409,258	60,733,821	17,333,398	144,335,503	265,405,763	16,924,140	409,258	60,733,821	17,333,398	144,335,503	265,405,763	
வரிக்கு முன் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு பொருட்களுக்கு முன்)	1,192,917	(266,799)	(511,678)	926,117	660,439	1,605,227	1,192,917	(266,799)	(511,678)	926,117	660,439	1,605,227	
வரிக்கு பின் நிகர லாபம்/(நஷ்டம்) (விலக்கு பொருட்களுக்கு பின்)	882,870	(266,758)	(511,678)	666,111	660,439	1,164,275	882,870	(266,758)	(511,678)	616,111	660,439	1,164,275	
ஆண்டிற்கான அசேச்சியேட் பங்குகள் லாபம்/(நஷ்டம்)	-	-	-	-	-	-	11,472,798	8,374,962	215,733	19,847,760	(396,962)	(5,513,957)	
ஆண்டிற்கான அசேசியேட் பங்குகளுக்கு பின் லாபம்/(நஷ்டம்)	-	-	-	-	-	-	12,355,667	8,108,204	(295,945)	20,463,872	263,477	(4,349,682)	
நடப்பு காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்	439,620	(13,473)	(511,678)	378,575	660,439	293,391	11,912,418	8,361,489	(295,495)	19,988,799	263,477	(5,279,918)	
சம பங்கு மூலதனம் (முக மதிப்பு ஒவ்வொன்றும் ரூ.10/–)	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	2,450,000	
மறுமதிப்பீடு இருப்பு நீங்கலாக இதர சமம்	-	-	-	-	-	33,659,254	-	-	-	-	-	111,479,073	
ஒரு பங்கு சம்பாத்தியம் ஒவ்வொன்றும் ரூ.10/– அடிப்படை மற்றும் பலமிழந்த ஒரு பங்கு சம்பாத்தியம் (வருடாந்திரம் அல்ல)	3.60	(1.09)	(2.09)	2.51	2.70	4.75	50.43	33.09	(1.21)	83.53	1.08	-17.75	

முட்டு. SEBI (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. நிதிநிலை முடிவுகளில் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ் இணையதளம் www.msei.in மற்றும் கம்பெனியின் இணையதளம் www.castletrad.ers.in--ல் உள்ளது. 30 செப்டம்பர், 2020–ல் முடித்த மேற்கண்ட காலாண்டு மற்றும் அரையாண்டிற்கான முடிவுகள் தணிக்கை குழுவால் மறுபரிசீலனை செய்யப்பட்டு பரித்துரைக்கப்பட்டு 9 நவம்பர், 2020 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குமு கூட்டத்தில்

விட்– 19ன் முழு தாக்கமும் நிச்சயமற்றதாகவே உள்ளது. மேலும் இந்த நிதி முடிவுகளை நாங்கள் தயாரிக்கும்போது எங்கள் மதிப்பீடுகளிலிருந்து வேறுபட்டிருக்கலாம். எதிர்கால பொருளாதார நிலைன மாற்றங்களையும் கம்பெனி தொடர்ந்து கண்காணிக்கும்

இயக்குனர்கள் குழுவின் ஆணைப்படி கேசல் டிரேடர்ஸ் லிமிடெடுக்காக

ஒப்பம்/– <mark>பரத் குமார் சோர்டியா</mark> முழுநேர் இயக்குனர் – DIN : 00049455

பாண்டி ஆக்சைட்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் லிமிடெட்

CIN: L24294TN1995PLC030586

பதிவு அலுவலகம் : 4வது மாடி, கேஆர்எம் சென்டர், எண்.2, ஹாரிங்டன் சாலை, சேத்துப்பட்டு, சென்னை – 600 031 Telephone: 044 – 42965454; Fax: 044 – 42965455 Website: http://www.pocl.co.in; email: info@pocl.co.in

Ind Asன்படி 30.9.2020 அன்று முடிவடைந்த காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத தனித்த நிதிநிலை முடிவுகளின் சாரம்

		முடி	⊾வடைந்த காலாண்(ந	முடிவடைந்த	அரையாண்டு	முடிவடைந்த ஆண்டு	
ഖ.	பொருளடக்கம்	செப்டெம்பர் 30, 2020	ஜூன் 30, 2020	செப்டெம்பர் 30, 2019	செப்டெம்பர் 30, 2020	செப்டெம்பர் 30, 2019	மார்ச் 31, 2020	
எண்.	((தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்படாதது)	(தணிக்கை செய்யப்பட்டது)	
1	மொத்த இயக்கங்களின் மூலம் வருமாணம்	26,392.58	15,005.26	33,341.94	41,397.84	58,235.04	122,341.38	
2	வரி, தனிப்பட்ட வகைகளுக்கு முன் நடப்புக் காலத்திற்கான நிகர இலாபம் / (நஷ்டம்)	130.68	283.59	488.69	414.27	495.01	2,122.78	
3	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு முன் நிகர இலாபம் / (நஷ்டம்)	130.68	283.59	488.69	414.27	495.01	2,122.78	
4	தனிப்பட்ட வகைகளுக்கு பின் நடப்புக் காலத்திற்கான வரிக்கு பின் நிகர இலாபம் / (நஷ்டம்)	107.40	205.77	377.64	313.17	400.89	1,634.56	
5	இதர விரிவான வருமானம் / (வரி நிகரம் போக)	-	-	-	-	-	9.59	
6	நடப்புக் காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் {நடப்புக் காலத்திற்கு வரிக்குப்பின் இலாபம் / (நஷ்டம்) மற்றும் வரிக்குப்பின் இதர விரிவான வருமானம் உள்ளடங்கியது}	107.40	205.77	377.64	313.17	400.89	1,644.15	
7	சமபங்கு மூலதனம் (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு)	581.24	581.24	557.60	581.24	557.60	581.24	
8	ரிசர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக)						14,463.74	
9	பங்கு ஒன்றிற்கான சம்பாத்தியம் (முக மதிப்பு ரூ.10/- ஒரு பங்குக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட இயக்கங்களுக்கு)							
	a. அடிப்படை b. டைல்யூட்டட்	1.85 1.85	3.54 3.54	6.77 6.77	5.39 5.39	7.19 7.19	29.28 29.28	

குறிப்புகள்:

இடம் : சென்னை

: 09.11.2020

- நிதிநிலை முடிவுகள் மதிப்பாய்வு செய்யப்பட்டு, தணிக்கைக் குழுவினரால் பரிந்துரைக்கப்பட்டு இயக்குனர்கள் குழுவினரால் கடந்த 09.11.2020 அன்று நடத்தப்பட்ட கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. தவிர, செக்யூரிட்டிஸ் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) 2015ம் விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாச் எக்சேஞ்சுகளுக்கு தணிக்கையாளர்களால் வரையறுக்கப்பட்ட பரிசீலனை செய்யப்பட்டு மாற்றப்படாத முடிவுகளை அனுப்பியுள்ளனர்
- மேற்கண்ட நிகிநிலை முடிவுகள், 2015ம் வருடத்தைய செக்யூரிட்டில் அண்டு எக்சேஞ்சு போர்டு ஆஃப் இந்தியா (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகளின், விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளுக்கு 30.09.2020 அன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் சுருக்கம் ஆகும். 30.09.2020 அன்ற தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு மற்றும் அரையாண்டுக்கான நிதிநிலை முடிவுகளின் முழு விவரம் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சின் இணையதளம் www.bseindia.com மற்றும் கம்பெனியிக இணையதளம் www.pocl.co.in ஆகியவற்றில் கிடைக்கும்.

நிர்வாக இயக்குனர் DIN: 01543967